



சபரகமுவ மாகாண கல்வி திணைக்களம்

வார பாடசாலை (02^{ம்} தவணை)

பாடம்:-வணிகமும் கணக்கீட்டு கல்வியும்

வாரம் :- 04^{ம்}வாரம்

தரம்:-10

திருமதி.ஸ்ரீ.ஸ்ரீயந்தி,
கே/தெஹி/புனித மரியாள் த.ம.வி,
எட்டியாந்தோட்டை.

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1. கணக்கீட்டுசமன்பாடு என்பதால் கருதப்படுவது யாது?
2. அன்னம்மாள் வணிகமானது 2021 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது.குறித்த வணிகத்தின் பின்வரும் கொடுக்கல்வாங்கல்களை கருத்திற்கொண்டு, அவை கணக்கீட்டு சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கங்களை பெறுமானங்களுடன் குறிப்பிடுக.
 - I. மூலதனமிட்டது 500 000/=
 - II. உரிமையாளர் 150 000/= பெறுமதியான தனது சொந்த மோட்டார் வாகனத்தை வணிக தேவைக்காக ஒப்படைத்தார்.
 - III. பெற்ற வங்கிகடன் 200 000/=
 - IV. காசுக்கு விற்பனை 40 000/=
 - V. கடனுக்கு விற்பனை 70 000/=
 - VI. கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசு 30 000/=
 - VII. வாடகை செலுத்தியது 15 000/=
 - VIII. பெற்ற தரகு பணம் 5000/=

- IX. விளம்பர செலவுகள் 5000/=
- X. வங்கியில் வைப்பிலிட்ட காசு 20 000/=
- XI. வங்கிகடன் செலுத்தியது 30 000/=
- XII. செலுத்திய வங்கிகடன் வட்டி 7000/=
- XIII. உரிமையாளர் தனது தனிப்பட்ட தேவைக்காக
எடுப்பனவு செய்த காசு 5000/=
- XIV. மேலதிக மூலதனமிட்டது 100 000/=
- XV. அலுவலக தளபாட கொள்வனவு 30 000/=